

## தற்கொலை தொடர்பான பொறுப்புணர்வு அறிக்கை

விரைவு குறிப்பு வழிகாட்டி

### செய்யத்தக்கவை

- உதவி பெறக்கூடிய இடங்களைப் பற்றி துல்லியமான தகவல்களை வழங்குங்கள்
- தற்கொலை மற்றும் தற்கொலை தடுப்பு பற்றி பொய்யான விடயங்களை பரப்பாது உண்மையான தகவல்களை வழங்குங்கள்
- மன அழுத்தங்களையும், தற்கொலை எண்ணங்களையும் சமாளிக்கும் வழிமுறைகளை அறிவிப்பதோடு உதவி நாடும் வழிமுறைகள் பற்றியும் அறிவியுங்கள்
- பிரபலமானவர்களின் தற்கொலை செய்திகளை அறிவிக்கும் பொழுது குறிப்பிட்ட எச்சரிக்கை செலுத்துங்கள்
- தற்கொலையாளிகளின் குடும்பத்தினரை அல்லது நண்பர்களை பேட்டி காணும் போது எச்சரிக்கையுடன் செயற்படுங்கள்
- ஊடகத்தொழிலாளர்களையும் கூட தற்கொலை செய்திகள் பாதிக்கலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள்

### செய்யத்தகாதவை

- தற்கொலை கதைகளை முக்கியமான செய்திகளாக அறிவிக்காதீர்கள் அத்துடன் அவற்றை பற்றி தேவைக்கதிகமாக பேசாதீர்கள்
- தற்கொலையை சாதாரணமாக்குகின்ற அல்லது உணர்வுபூர்வமாக்குகின்ற மொழியினை பயன்படுத்துதல் அல்லது அதனை ஓர் பிரச்சனைக்கு ஆக்கப்பூர்வமான தீர்வாக வழங்குதல் செய்யத்தகாதவை
- தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட முறையை தெளிவாக விபரிக்காதீர்கள்
- தற்கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட தளம்/இடம் பற்றி விபரங்களை வழங்காதீர்கள்
- உணர்வுபூர்வமான தலைப்புகளை பயன்படுத்த வேண்டாம்
- புகைப்படங்களை, வீடியோ காட்சிகளை அல்லது சமூக ஊடக இணைப்புகளை பயன்படுத்த வேண்டாம்

மொழியெயர்ப்புகள் ESRCயினால் மற்றும் THEME நிறுவனத்தினால் செய்யப்பட்டது



“இந்த மொழியெயர்ப்பு உலக சுகாதார அமைப்பினால் (WHO) செய்யப்பட்டதல்ல. இந்த மொழியெயர்ப்பின் உள்ளடக்கம் அல்லது துல்லியத்தன்மைக்கு WHO பொறுப்பு அல்ல. அசல் ஆங்கில பதிப்பு மிணைக்கப்பட்ட நபர்களை பதியாக இருக்கும்”

Preventing suicide: a resource for media professionals, update 2017. Geneva: World Health Organization; 2017 (WHO/MSD/MER/17.5). Licence: CC BY-NC-SA 3.0 IGO.